

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 10, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 15th day of August, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Government Agent of the Province of Sabaragamuwa, at the Ratnapura Kachcheri, and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Government Agent, in pursuance of the powers in him vested by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

EVAN M. BYRDE,
Government Agent.

Description of Lands referred to.

No. of Plan.	Lot.	Name of Land.	Extent.
			A. B. P.
W L O S 18	1	Pilledenimukalana <i>alias</i> Pidawillemukalana	57 2 20
Do.	2	Dummaladeniya ...	5 1 0
			62 3 20

situate in the village Kitulpe in the Uda pattiwa of the Kuruwiti korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, as described in the annexed plan, and bounded as follows: on the north by Halpe Dewalegama claimed by Maha Saman Dewale, Weligodawatta claimed by W. M. Elmali; on the east by Diulekumbura claimed by D. M. Madduma Banda and another, Radagekumbura claimed by Dodamphehena, Wslauwewatta claimed by Kirianchikankanaama, Pilledeniya claimed by D. M. Madduma Banda and another, old stone wall, Wahumpuragewedagewatta claimed by W. Veda; on the south by Henitiandola, Dodamphelehena claimed by Kirianchikankanaama, land appearing in title plan No. 69,469 claimed by Mahasaman Dewale; and on the west by Indiwetiya or ridge, Hirikumburakanda claimed by R. Kiri Banda and others.

රු. ඇම්. බරත්වා,
ආණ්ඩුවලේ ඒප්පනු වමිකා.

ஒத்துப்படி மொழியும் கூடியவர் W. L. O. S. 18 டர்க் பாலை கவிட்சியே பேசிய மேல் பகுதி

பூர்வ காவிட்டி சிரை	விதிகளிலிருக்கும் நோட்டீசர்கள்	தூயித்து நம்.	மது.
W. L. O. S. 18	1	பிள்ளைகளின் இன்றை நோட்டீசு திட்டங்களே	57 2 20
"	2	தீவிரமாக	5 1 0
			62 3 20

1900 ம் நூல் அகோஸ்தமாதம் 15 ந் தேதியிலிருந்து மூன்று மாசுத்தள்ளே இரத்தினபுரி கச்சேரியில் வந்த சபரகமுவல் மாகாணத்து அரசாட்சி சென்று அவர்கள் முகதாவிற் தெரிப்பட்டு இதிலே பின்னர் சொல்ல படிமு காணிக்குக்கு அல்லது அதில் ஒன்றுக்கு ஏதும் உடன்தை யுண்டென உரித்துப்பேசாவிட்டு, குறித்த அசாட்சி எசென்ற அவர்களுக்கு 1897 ம் மேட்சின் 1 ம் பொருள் கட்டு கிடைக்கிம் காலத்திலிருந்து

பிரகாரம் உரித்துப்பேசப்படாததாகிய குறித்த காணிகள் முடிக்குரியவுள்ள அவர்களின் கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

இவன் எம். பார்ட்,
அரசாட்சி உச்சத்.

சுட்டிய காணிகள்.


இத்தோடனைத்திருக்கிற படத்தில் காண்கிற சபராமுவை மாகாணம் இரத்தினபுரி டிஸ்டிரிக்கைச்சேர்ந்த குருவிற்றிக்கோரலை உட்பொத்துவை கித்தல்பே என்னும் கிராமத்திலிருக்கும்

படத்தின் காணியின்

இல.	இல.	காணிகளின் பெயர்.	விசாலம்.
W L O S 18	1 ...	பில்லெதனிமுக்களானை அல்லது பிடவில்லைமுக்களானை	57 2 20
"	2 ...	தம்மலதனிய...	5 1 0
			62 3 20

எங்கிற காணிகளின் எல்லக்களாவன : —

வடக்கில்-மசமன்தேவாலை உரித்துபேசும் மூல்பேதேவாலைகம, டப்னியு. எம். எல்லமீ உரித்துபேசும் வெலிகொடவத்தை ; சிழக்குடி. எம். மத்துமாவன்-ாவு மின்னென்றுவரும் உரித்துபேசும் திவுலகும்புற, தொடம் பேகேண்டா உரித்துபேசும் ரதாகேகும்புற, கிரியன்சிகள்களம் உரித்துபேசும் வளவுவேவத்தை, டி. எம். மத்து மாவன்-ாவு மின்னென்றுவரும் உரித்துபேசும் பில்லெதனிய, பளைய ஓர்கற்சிவர், டப்னியு. வெதா உரித்துபேசும் வகும்புறகேவத்தேவத்த ; தெற்கு-ஹின்றியன்தொள், கிரியன்சிகங்கானம் உரித்துபேசும் தொடம்பேற்றுலே கேணை, மகசமன்தேவாலை உரித்துபேசும் 69,469 ம் இலக்கப்படத்தில் காண்கிற காணி ; மேற்கு-இந்திவெற்றிய, ஆர். கிரிவண்டாவும் சிலரும் உரித்துபேசும் ஹிரிக்கும்புறங்கள்.



Situation : Kitulpe village in the Uda patti of Kuruwiti korale.

Lot.	Name of Land.	Extent.	Extent.
			A. R. P.
1	Pilledenimukalana alias Pidawillemukalana	57	2 20
2	Dummala deniya	5	1 0
		62	3 20

Surveyor-General's Office,
Colombo, March 29, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.